

வித்துவான், சுந்தர-சண்முகனுரின் வெளியீடுகள்:

- ## 1. வீடும் விளக்கும். விலை ரூபா 1.

பிறமொழியின் துணவேண்டாத இனிய எளிய தூய தனித் தழிழ் நடையில், சங்கநூற்கதைகள் முதலியவற்றால், பெண் ணின் பெருமையினையும், பிள்ளைகள் கடமைப்பொயும் ஆசிரியர் விளக்கியுள்ளார். இது திருமணத்தில் அன்பளிப்பாக வாங்கி வழங்குதற்கேற்ற வாழ்க்கை ஓவியம்! பெண்ணின் பெருமையின் பிழம்பு!

2. தனித்தமிழ்க் கிளர்ச்சி. விடை அணு 5.

முன்று பெண்மனிகள் கூடி அம்மானை ஆட்டம் ஆடிப் பாடிக்கொண்டே, தனித்துமிழக் கிளர்ச்சி செய்வதாக அமைந்துள்ளது இந்நால். இது புரட்சி வீரர்களுக்கு ஒரு புது விருந்து !

(காந்தியடிகளின் நாகரிகத்தை விளக்குவது)

4. திருக்குறள் தெவிவுரை—1. விடை அணு 3.

- ## 5. திருக்குறள் தெவிவுகை—2. , , , அனு 4.

6. திருக்குறள் தெவிவுரை—3. , , , அனு 5.

7. ஆத்திரூடி அமிழ்தம். , , அணு 5.

8. குழந்தைப் பாட்டு. „ அனு 3.

9. சிறுவர் செய்யுட்சோலை. , , அணி 4.

தமிழ்த்தருநாள். „ அ

പൈംകുമിൽപ്പ് പരിപ്പകമ്,

61—பி, வைசியர் தெரு, புதுச்சேரி.


ஞடி புக்குகங்களும் (ரயில்வே புக்கு

வண்டி நிலையப் புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்).

ஸ்ரீ அரவிந்த் ஆஸ்ரம அச்சகம், புதுச்சேரி. W.D. 424/50/1000

ஆக்டூஸ் அமிழ்தம்

குழந்தைக் கதை மலர்



ଓ.মি.বি.য়ার্স

வித்துவான், சுந்தர-சண்முகன்.

பெந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி.

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

பதிப்புரையும், முன்னுரையும்.

“ஆத்திகுடி அமிழ்தம்” என்னும் இங்குமந்தைக் கதை மஸர் நூலாகிய எங்கள் ஏழாவது வெளியீட்டை முன்றாவது பதிப்பாக வெளியிடுகின்றோம்.

இப்புத்தகத்தில், ஆத்திகுடியிலிருந்து, ஆரம்ப வகுப்பு சிறுவர்களுக்கு மிகவும் ஏற்ற இரு வேறு பதினைந்து வாக்கியங்களை எடுத்து இரண்டு பகுதிகளாகி, அவற்றிற்குத் தனித்தனியே பத வுரையும், நீதியும் முறையே எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.

குழந்தைச் சிறுவர்கள் சிறுக்கை யென்றால் தேவாமிழ்தம் போல் சுகவைப்பார்கள். ஷூதலின், அவர்களுக்கேற்ற இனிய எனிய அமிழ்தக் கைதக்களை உடைத்தாயிருப்பதால், இப்புத்தகம் “ஆத்திகுடி அமிழ்தம்” என்னும் பெயர் பெறலாயிற்று.

சிறுவர்களுக்குப் புரியவேண்டும் என்னும் நோக்கத்தால் பிற மொழிச் சொற்களும் இதில் கலக்கப்பட்டனன. தனித்தமிழ் நேயர்கள் மன்னிப்பார்களென்று நஷ்டமிக்கிறோம்.

முதலிரண்டு பதிப்பிற்குப் போதிய ஆதாரவு அளித்த பெருமக்கள் அனைவர்க்கும் எங்கள் நன்றியும் வணக்கமும் உரியன. அதுபோலவே முன்றாம் பதிப்பிற்கும் போதிய ஆதாரவு அளித்து எங்களை ஊக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி 22—6—50	இங்களம், ஷிஃக்ர—குமரீசன். சுந்தர—சண்முகன்.
---	--

முதல் பதிப்பு இரண்டாம் பதிப்பு முன்றாம் பதிப்பு	30—8—48. 27—9—48. 22—6—50.
---	----------------------------------

ஏழாவது வெளியீடு

எல்லா உரிமையும் பைந்தமிழ்ப் பதிப்பகத்திற்கே.
விலை அணு 5.

ஆத்திகுடி அமிழ்தம்

குழந்தைக் கதை மஸர்—இரண்டு பகுதிகள்

ஷுப்பு சிறு வகுப்புக்களுக்கு குரியது

ஷுப்பியர்:

மயிலம் தமிழ்க்கல்லூரியில் விரிவுரையாளரா யிருந்த வித்துவான். சுந்தர. சண்முகனூர்.

பைந்தமிழ்ப் பதிப்பகம்

61—ம், வைசியர் தெரு,
புதுச்சேரி.

தோற்றுவாய் :

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
எத்தி எத்தித் தொழுவோம் யாமே.

ஒளவெய்யாரைப் பற்றி நீங்கள் கேள்வியபடிக்கலாம் படியில் கைதேர்ந்த கிழவி. அவர் நூற்றுக்கணக்கான் ஆண்டுகளுக்குப் பின் தமிழ் நாட்டில் வாழ்ந்தவர். மனிதர்க்கு நிதி சூறுவதில் கெட்டிச்சாரர். அவர் ஆத்திசூடி, ஹென்றை வேந்தன், வாக்குண்டாம், நல்லழி என்னும் நிதி நூற்கண் எழுதியுள்ளார். அவற்றுள், ஆத்தி சூடியில் 109 நிதி வாக்கியங்கள் உள்ளன. அவற்றுள், சிறுவருக்கு ஏற்ற குறிப்பிட்ட 15 வாக்கியங்கள் முதல் பகுதியாகவும், மற்றெருகு 15 வாக்கியங்கள் இரண்டாம் மருதியாகவும் இக்கதைப் புத்தகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு :

- முதல் பகுதி:
- அறங்குபை விரும்பு.
 - ஆறுவது சீணம்.
 - சுவது விலக்கேல்.
 - ஷாக்கமது கைவிடேல்.
 - ஜூயமிட்டுன்.
 - ஒதுவதொழிபேல்.
 - ஒளவியம் பேசேல்.
 - கண்டோன்று கொல்லேல்.
 - ஞாயம்பை ஏனர்.
 - இணக்கமந்த திணங்கு.
 - தந்தைத்தாப்ப பேனை.
 - நன்றி மறவேல்.
 - வஞ்சகம் பேசேல்.
 - இளமையிற கல்.
 - குணமது கைவிடேல்.

மேற்கூறிய வாக்கியங்களுக்குத் தலைப் புத்துறையும், நிதிக் கதையும், நிதியும் இனிமேல் படிக்கலாம்.

- இரண்டாம் பகுதி:
- கூடியபிரியேல்.
 - கேள்வி முயல்.
 - கைவினை கரவேல்.
 - கொள்ளை விரும்பேல்.
 - கோத்தாட்டொழி.
 - சுது விரும்பேல்.
 - செய்வன திருந்தக்செய்.
 - சோங்பித் திரியேல்.
 - துன்பத்திற கிடங்கொடேல்.
 - நால் பல கல்.
 - நோய்க் கிடங்கொடேல்.
 - பெரியாறைத்துவைக்கொள்.
 - மீதுரண விரும்பேல்.
 - ஸுர்க்கரோ டிணங்கேல்.
 - வைக்காறுத் துமிலெழு.

ஆத்திசூடி அமிழ்தம் உதவ பகுதி

1. அறம் செய விரும்பு

அறம்—தூய் கூடியத்தை, செய்து கொட்டுத் தூய்தை, விரும்பு—தீ சுலசுப்படி.

ஓர் ஊரில் அறவோன் என்ற அண்ணாறும், மற வோன் என்ற தமிழியும் இருந்தார்கள். அறவோன் நல்லவன். நியாயமாக நடப்பான். சுறுமெய்வது என்றால் அவனுக்கு ஆசை அதிகம். ஆனால், மறவோன் பொல்லாதவன். நியாயம் என்றால் என்ன என்று கேட்பான். தருமம் என்றால் அவனுக்குத் தலைவலி எடுக்கும்.

பக்கத்து ஊரில் ஒரு திருவிழா நடந்தது. அண்ணாறும் தமிழியும் கட்டுசோறு கட்டிக்கொண்டு இருளியும் விற்குப் போனார்கள். வழியில் ஒரு சூலக்காலையில் கட்டுசோற்று முட்டையை அவிழ்த்தார்கள். அப்போது, ஒரு முடவன் அங்கு வந்து அவர்களைச் சோறு கேட்டால்மற வோன் முடவனை வைது துரத்தினான். பறுப்பும் அவன் கேட்டான். மறவோன் அவனை நான்கு. அடுத்துவிடான். முடவன் ஜூலோ என்று அழைதான்.

அறவோனுக்கு மனம் இருக்கிறது. அப்போது பக்கத்தில் ஒரு மாடு மற்றெருகு மய்தின் முதுகை நக்கித் தினவு தீர்ப்பதைக் கண்டான். ஓஹா ! மாடுகளே ஒன்றுக்கு ஒன்று உதவி செய்துகொள்ளும்போது, நாம் யட்டும் முடவனுக்கு உதவி செய்யக் கூடியதா என்று நினைத் தான். தன் பங்கில் யாதி சோற்றால் முடவனுக்குப் போடான். அவன் வாழ்த்தினான்.

அங்கே வண்டியில் ஒரு பணக்காரக் கிழவு வந்து தங்கே யிருந்தார். அவர் அறவோனுவடப் பந்தும் குடைத்

நாக கண்ணர், அவன் மேல் ஆசை பிறந்து விட்டு. அவர் ரிச்சீஸ் இல்லாதவர். ஆதலால் அறவோன்து நான் என்பதில் ஏற்றிக்கொண்டோம். அவனைத் தன் கூடியர் ரிச்சீஸ்கூம் ஆக்கிக் கொண்டார். நாகம் சீஷாந் அறவோன் பூர்ணாப் வாழ்ந்தான். நாகம் சீப் பாடு மறுவோன் நான் கூடிட குணந்திருக்க வருந்தி வாய். (ஆங்கோல்)

ஏப்போதும் நாகம் சீப் ய வேண்டும்.

2. ஆறுவது சீனம்

நான் கூடிட வாய்தான் அறவோன் பார்த்தார்.

ஓர் உயிஸ் பொறுமைவளி, கோபக்காரன் என்று இருந்து பணக்காரர்கள் இருந்தார்கள். பொறுமைவளிக் குக் கோபமே வராது. ஆனால், கோபக்காரன் உயிபுக்கு உறவாத காரியத்திற் கேல்லாம் ஓடி ஓடிக் கோபித்துக் கொண்டார்.

அவ்வுர் அரான் மகதூர்க்குக் கூவியானாம் நடந்தது. இருவரும் கலியானத்திற்குச் சென்றார்கள். கோபக்காரன் நாக்குச் சீக்கிரம் தாம்புலம் கொடுக்கவில்லை என்று கோபித்துக் கொண்டான். பொறுமைவளி பொறுமையாப் பிருந்தார். பின்பு சாப்பாட்டில் தனக்கு முதல் பந்திலில் இடம் கொடுக்கவில்லை யென்று கோபக்காரன் அரசனைத் திட்டினான். அரசனுடைய ஆட்கள் கோபக்காரன் அடித்துத் துறத்திவிட்டார்கள். பொறுமை சாலி அமைதியாப் பிருந்து கடைசி பந்தியில் சாப்பிட மார். அவருடைய பொறுமைக் குணந்ததைக் கண்டு அரசன் ஆட்கப்பாட்டான். நன் அரண்மணையில் அவற்கு ஓர் உயிபுத்துறத்தியோக முப் கொடுத்தார். கோபக்காரன் கேள் விப்பட்டுத் தன் குற்றத்திற்கு வருந்தினான். (ஆங்கோல்)

கோபத்தை அடக்கவேண்டும்.

3. சுவது விலக்கேல்

சுவது—ஒருவர் மற்றொருவர்க்காக கொடுக்கும் நடு மத்தியம், கொடுக்கப்படும் நடு மத்தியம்.

ஓர் உளில் ஒரு வள்ளால் இருந்தார். அவர் போய்க் கோட்டாலும், இருப்பதை இல்லை என்னுமல் கொடுப்பார். ஆனால், அவருக்குக் கருமி என்று ஒரு மாமன் இருந்தான். பிறக்கு உதவி செய்வது என்றால் அவற்குக்கு மனம் வராது. வள்ளால் யார்க்கு எதைக் கொடுக்கப் போன்றும், வேண்டாம் வேண்டாம் என்று தடுத்துக்கொண்டு விழுப்பான். வள்ளாலைர் பார்த்து நின் கள் இப்படிக் கொடுத்துக்கொண்டுடே மிருந்தால் சீக்கிரம் ஏழையாகின்றிருக்க என்று கெட்ட புத்தியும் புகட்டுவான். வள்ளாலுக்கு அது பிடிப்பதில்லை. எப்படியாவது கருமிக்கு நல்ல புத்தி புகட்டவேண்டும் என்று அவர் என்னிவந்தார்.

ஒருநாள் கருமி ஊர்ப் பணத்தைத் திருடிவிட்டான். உடனே அவ்வுர் அரசன் கருமிக்கு விலங்கு போட்டுவிட்டான். நீ ஆபிரம் ஸ்ரூபா கட்டினால் உன்னை விடுவேன் என்றும் தெரிவித்தான். கருமியின் கையில் பணம் இல்லை. வள்ளாலைக் கொடுக்கும்படிக் கேட்டார். அவற்குக்குப் புத்தி புகட்ட இதுதான் நல்ல சமயம் என்று வள்ளால் நினைத்தார். உடனே அவர், என்னிடம் பணம் இல்லை; அப்படிக் கொடுத்தாலும் நான் சீக்கிரம் ஏழையாகின்றுவேன் என்று சொல்லிக் கையை விரித்து விடோர்.

வேறு வழி வில்லானமையால் கருமியைச் சிறையில் அடைத்துவிட்டார்கள். பிறக்குக் கொடுத்ததை நாம் தடுத்தநனுவைபே, நாம்க்கும் வள்ளால் கொடுக்காது விட்டார் என்று கூறி தான் நான்குவது உணர்த்த வருந்தி வாய். (ஆங்கோல்)

இருவர் மற்று நடுவருக்குக் கொடுப்பதைத் தடுக்கக்கூடாது.

4. ஊக்கமது கைவிடேல்

ஒனக்கமது—முயற்சியை, கைவிடேல்—நீ கைவிடாலே.

ஓர் உபாத்தியாயிடத்தில் மனி, அழகன் என்று இரண்டு பிள்ளைகள் படித்துக்கொண்டு இருந்தார்கள். மனி ஊக்கம் உடையவன். அழகன் ஆன் அழகனேதவிர காரியத்தில் சோம்பெறி.

உபாத்தியாயிடத்தில் ஓர் அழிய புத்தகம் இருந்தது. இரண்டு பிள்ளைகளும் பார்த்து ஆடையப்பட்டார்கள். மொந்தமாக ஒரு கதை எழுதிக்கொண்டு வசூல்வனுக்கு இப்புத்தகத்தைப் பரிசாக்க கோடுப்பேன் என்று உபாத்தியாயர் தெரிவித்தார். இருவரும் விட்டிற்குச் சென்று கதையெழுத உட்கார்ந்தார்கள்.

அழகன் எழுதி எழுதிப் பார்த்தான். கதை அமைய வில்லை. இந்தக் கதையும் கேட்டது, பரிசும் கேட்டது என்று வெறுத்து எழுந்து விட்டான். மணிக்கும் கதை அமையவில்லை. சோர்ந்து பேருவைக் கீழே கவத்தான். அப்போது தன் எதிரில், ஓர் எறும்பு ஒரு நூபயிடைய இழுத்துக்கொண்டு போவதைக் கண்டான். விளையாட்டாக எறும்பு வேறுகவும் அரிசி வேறுகவும் பிரித்தான். எறும்பு ஊக்கத்தைக் கைவிடவில்லை. மறுபடியும் அரிசி யை இழுத்தது. பார்த்தான் மனி. ஆகா ! நாம் பிரித்தும் எறும்பு ஊக்கத்தைக் கைவிட வில்லையே ! இந்த எறும்புக்கு ஒற்றந்தவாலு நூப ? கதையை எழுதியே நீர் வேண்டும் என்று எண்ணினான். கதை அழகாக அமைந்தது. உபாத்தியாயிடம் காட்டினான். புத்தகத் தைப் பரிசாகப் பெற்றான். ஊக்கம் கேட்ட அழகன் கண்டு வெட்கப் பட்டான். (ஆடையால்)

ஊக்கத்தைக் கைவிடவாகாது.

5. ஜயம் இட்டு உண்

ஞாயகர் ஜெட்டு—(நீண்ட எண்ணு குறைவு நூக்குப்) பிச்சா
கேட்டத்துவிட்டு, உண—பீன்பு நி சுப்பி நி.

ஒரு கிராமத்தில் கழுப்பன்னன் என்று ஒருவன் இருந்தான். அவன் போஸ்லாத் காநமி. பிச்சாக்காராநுக் குப் பிச்சாபே போய்ப்படான். அவனுக்கு நல்ல நம்பி என்று ஒரு மகன் இருந்தான். உண்மையில் அவன் நல்ல தயித்தான். அவன் ஒருவருக்காவது பிச்சாபோட்டு விடுத்தான் காப்பிடுவான். அதற்காக அவனைக் கழுப் பண்ணன் கண்டிப்பான். எப்படியாவது தகப்பிக்கைத் திருத்த வேண்டும் என்று மகன் எண்ணி வந்தான்.

ஒருநாள் நல்லதமிடி, தன் தகப்பன் ஏதில் காக்கைக்குச் சோறு வைத்தான். ஒரு காக்கக் வந்தது. பிச்சாபே எல்லாக் காக்கைகளையும் “கா கா” என்று கூவி அவற்றத்தை. பல காக்கைகளும் வந்து காப்பிட்டன. உடனே மகன் தயிப்போடு பாட்டத்து, என் இந்தக் காக்கை நல்ல மல்லும் காப்பிடாமல் மற்றைய காக்கைகளையும் அவற்றுக்குச் சாப்பிடுகிறது என்று கேட்டான். அதற்குத் தகப்பன், “அது காக்கைகளுக்கு இருக்கும் நல்ல பார்க்கும்” என்றன. உடனே மகன், நீண்டு மல்லும் ஏன் பிச்சா போயான் காப்பிடுகிறீர்கள் என்று கேட்டான். தகப்பன் கொக்குப் பித் தலை குணித்தான். அவனு முறை கழுப்பன்னனான் பிச்சாக்காராநுக்குப் பிச்சா போட்டுவிட்டு காப்பிடுவது தான். அதனால் அவனுக்குப் புகாம் புரணி பழும் கிடைத்தன. (ஆடையால்)

பிச்சா போட்டுவிட்டு காப்பி வேண்டும்.

6. ஒதுவது ஓழியேல்

நினைவு—பார்த்தான், ஒழியேல்—திறுத்தாடே.

ஓர் ஊனில் வேலன் என்று ஒரு பையன் இருந்தான். அவனும்கு விளையாட்டு வெல்லக்கட்டி. படிப்பு வேப்பாக காபி. பாளிக்கூட்டுதாறு, விட்டு அடிக்கடி நின்றுவி விவரன். விட்டு விடும் படிக்காமல்வான்.

ஏதோ விட்டில் முத்து என்று ஒரு பையன் இருந்தான். அவன் எப்போதும் படித்துக்கொண்டே மிருப யான். ஒருநாள் இருவரும் தெருவில் விளையாடினார்கள். அங்கு ஒரு சாமியார் வந்தார். வேலனைப் பார்த்து ஆத்தி ஒடுக்க காட்டிலிருந்து ஒரு கதை கேட்டார். அவன் அடிக்கடிப் படிக்காதால் மறந்துவிட்டான். ஆனால் முத்து விடாது படித்து வந்ததால் கதை கொன்றான். முத்து அங்கு ஒரு பேரு பரிசு கிடைத்தது. வேலன் ஏமாற்றான்.

இருநாள் வேலன் தன் பாட்டனூர் விட்டிற்குச் சென்றான். அங்கு அவர் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தார். வேலன் பார்த்து, என் நாந்தா இந்த வயதிலேய் படிக்கிறீர்கள்? என்று கேட்டான். அதற்கு அவர், படிக்கப் படிக்க அறிவு வளரும் என்று பதில் கூறினார்.

பின்று பாட்டனூர் சுரக்கதி படத்தைக் காட்டி, இவன் யார் என்று கேட்டார். கல்விக்கு அரசி என்று வேலன் கொன்றான். அவன் கல்வில் இருப்பது என்ன என்று கேட்டார். புத்தகம் என்றான். உடனே பாட்டனூர், அவன் நான் கல்விக்கு அரசியாயிற்றே, அவன் என் நின்றும் படிக்கிறோ என்று கேட்டார். வேலனுக்குப் புத்தி வந்தது. நானும் இனிமேல் அவனைப்போல் எப்போதும் படிப்பேன் என்று மடிக்க ஆரம்பித்தான். (ஆகையால்) படிப்பாத நடிக்கீலை நிறுத்தக் கூடாது.

7. ஓளவியம் பேசேல்

ஒளவியம்—பொறுத்தையும் போல்வாது நடந்து பேசுவது.

ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்து, நடந்த என்று இரண்டு மின்ஸைப் படிக்கு வந்தார்கள். நடந்த நடந்த மன பையன். தன்னுடைய படிப்பிற்காலம், நடந்த திற்காகவும் பல பரிசுகள் எடுக்க விருக்கிறார்.

நடந்த பொல்லாத பொறுத்தைக்காரர், நடந்த பரிசு வாங்கியதை அவனுட்டு போறுக்க முடிபவில்லை. எப் பொயாவது தங்கத்திற்குக் கேட்க போகி வாங்கி வாங்க வேண்டும் என்று எண்ணிறுஞ். அதற்காக அவனுமேல், இல்லாததும் பொல்லாததுமாற் பல கொள் கொள்வி வந்தான்.

இருநாள் காலையில் நடந்த பள்ளிக்கூடத்திற்குப் போனான். தன் புத்தகத்தைத் துடனே ஈக்கல் ஈக்கலாய்க் கீழித்தான். நடந்த கீழித்துவிட்டு ஒடிப் போறுத்து உயாத் தியாயிடம் போய் கொன்றான். உணவையில் நடந்த அன்றைக்குப் பள்ளிக்கூடமே வருவில்லை.

அச்சமயம் தங்கத்தின் நடந்த வந்தார். “இராத் தினி விருந்து சுரப் படிப்பதால் நடந்த படுத்த படுக வாயில் இருக்கிறுன். இன்றைக்கு அவனும்கு விடுமுறை கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

உடனே உயாத்தியாயர், நடந்த புத்தகத்தைக் கீழித்தான் போய் கொண்ணதற்காக நடந்தத்திற்குத் தன் ட்டை கொடுத்தார். புத்தகம் கீழிந்து போனதற்காக அவன் நகப்பனாரும் நன்றாக அடித்தார். நடந்த நடந்தின் மேல் பொறுத்தையைப் போற்றால் புத்தகத்தை படிப் போற்றான்; நடந்த ணபுர் பெற்று வந்தத்தினால். (ஆகையால்)

பொறுத்தையைப் பேசினால் நடந்தை கெடுதி வந்து.

8. கண்டு ஒன்று சொல்லேல்

கண்டு—நடந்த ஒன்றைப் பார்த்துவிடி, ஒன்று—நடக்காத (கானுத) வேறு ஒன்றை, சொல்லினால்—நீ சொல்லாதே.

ஓர் ஊரில் கந்தன் என்று ஒரு பையன் இருந்தான். அவனுக்கு ஒரு தமிழ் உண்டு. இருவரும் குறும்புக்காரர்கள். தெருவில் நாய்களைக் கண்டால் கற்களை யெடுத்துப் போடுவார்கள். அவற்றின் காதுகளைப் பிடித்துத் தூக்குவார்கள். அப்படிச் செய்யக் கூடாது என்று பலமுறை அவர்களின் தகப்பனுர் கண்டித்திருக்கிறார். அவர்கள் கேட்பதே யில்லை.

இருநாள் தெருவில் ஒரு வெறிநாய் படுத்துக்கொண் டிருப்பாதைக் கண்டார்கள். கந்தன் அதன்மேல் ஒரு கல்லை யெடுத்துப்போட்டான். அது வன் என்றது. மேலும் அதன் காலத்த திருச்சுப் போன்றன. அது வகைய நன்றாகக் கடித்துவிட்டது. “இருத்தம் தொர தொர” என்று ஒழுகியது. கந்தன் வீடு சென்றான். தகப்பனுர் என்ன காயம் என்று கேட்டார். அவன் பயந்து கொண்டு, அன்டை வீட்டு ஆளி கடித்து விட்டான் என்று நடக்காததற்கு சொன்னான். தமிழிடம் அண்ணையைப் போலவே “என்டை மறைத்துக் கானுததைச் சொன்னான்.

தகப்பனுருக்கு நாய் கடித்தது தெரியாது. தெரிக் கிருந்தால் அதற்கேற்ற வைத்தியம் செய்திருப்பார். இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் பிள்ளைகள் உண்மையைக் கொல்லவே யில்லை. கடைசியில் விடம் ஏற்றியதால், கந்தன் நாய்போல் குல்லத்து இறந்து போனான். (ஆகைபால்)

கண்டாது மறைத்துக் கானுததற்கு சொல்லாது.

9. ஞாம்பட உரை

ஞாம்பட—நீண்டை பொறுத்த, உரை—நீ பேசவாயாக.

இரு காட்டு வழிபில் இனியன், முனியன் என்று இரண்டு பிள்ளைகள் மாடு மேய்த்துக்கொண் டிருந்தார்கள். இனியன் எப்போதும் எவரிடமும் இனிமையாகவே பேசவான். வழி விசாரிப்பால்களுக்கு நயமாகப் பதில் சொல்லுவான். முனியனுக்கு நயம் என்பதே தெரியாது. யாராவது வழி விசாரித்தால் துடுக்காகப் பதில் சொல்லுவான். கேளி பண்ணிச் சிசிப்பான்.

அவ்வழிபே ஒரு வள்ளல் வண்டிபில் வந்தார். முனியனைப் பார்த்து இங்கு ஏற்பாடு குளம் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு முனியன், இங்குக் குளமும் இல்லை, கிளமும் இல்லை. உணக்குக் குளம் காட்ட நீண்டதா ஆலா நான்? என்று துடுக்காகப் பேசினான்.

அப்போது, சுற்றுப் பார்த்தில் இருந்த இனியன் அங்கு வந்தான். வள்ளலைப் பார்த்து, நங்களுக்கு என்ன ஜயா வேண்டும் என்று இனிமையாகக் கேட்டான். அவர்களும் காட்டி சொன்னார். ஒருவே இனியன், நிங்கள் இங்கேவே இருங்கள் ஜயா என்று சொல்லிவிட்டு, தான் போய்த் தங்களைப் போன்றுவாது கொடுத்தான்.

வள்ளல் இனிப்பானா ய நயத்துறைக் கண்டு மெத்தினுர். அவனைத் தம் விடுதியில் அனுப்பத்துக்கொண்டு சென்றுர். பள்ளிக்கூட்டுத்தில் படிக்கவிட்டார். தம் சொத்துப் பிள்ளையைப் போல் வளர்த்து வந்தார். (ஆகையால்)

நயமாகப் போன்று ஜயாவும் உண்டாரும்.

10. இணக்கம் அறிந்து இணங்கு

இலைக்கம்—சேர்வேகியத்துவம் நல்ல சினோகிதாகலை.
அறிந்து—ஆராய்வு, சீட்டு, பெண்டை, இரைஞ்சு—
அப்பள்ளி, சீட்டு, மாறி.

ஒரு தோட்டதில் ஒரு மகாடு இருந்தது. அதற்கு அழகான கன்றுக்கடி உள்ளு உண்டு. அது தன்னின் துள்ளிக் குதிக்கும். அப்பும் என்று அழகாக அழைக்கும். ஒருநாள் கன்றுக்கடி இயைநாய்க் கிளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது அவ்வழியே ஒரு பன்றிக்கடி வந்தது. கன்றைப் பார்த்து, என்னைப் பேர்த்துக்கொண்டு விளையாடக்கூடாது என்று கேட்கியது. காப்பற்ற கன்றுக்கடி யின் மனம் கற்றது விட்டது. என்றும் பூதல் இரண்டும் விளையாடிக் கொண்டு வந்தன. ஆனால் பகவிற்குப் பிடிக்கவில்லை. பன்றியோடு கூடவேண்டாம் என்று கன்றுக்குப் புத்தி புகட்டி வந்தது. கன்று கேட்கவில்லை.

ஒருநாள் பன்றிக்கடி கன்றுக்கடியை அழைத்துக் கொண்டு சென்றது. பேர்த்தில் புரிய்டி விளையாடியது. தான் தின்னும் மலத்தைத் தின்றாய்யப்பாகக் கன்றை ஏழும் வற்புறுத்தியது. பன்றியின் பேச்சைக் கேட்டுக் கண்டுக்கொஞ்சம் மலம் தின்று பார்த்தது. அதற்கு அது ஒத்துக்கொள்ளவில்லை. உன்னே வந்து எடுத்தது. பன்றி பயந்து ஓடினிட்டது.

இச்சேதி பகவிற்குத் தேவிந்தது. தன் கன்றைப் பார்த்து, அந்தப் பாழாய்வோன் பன்றிக் குடியோடு ஏன் சேர்ந்தாய்? அதனால் தானே வந்து வந்தது என்று வைத்து. அன்று முதல் கன்றுக்கடி பன்றிக் குடியோடு சேர்வதில்லை. (ஆராய்வு)

நல்ல தங்கை உடையவரே சேர்வேகிக்கவேண்டும்.

11. நந்தை தாய்ப் போய்

நந்தை—ஆராய்வையும், போய்—நந்தையையும்,
போய்—நந்தையையாக.

ஓர் ஊரில் ஒரு பிச்சாக்காரர் கீழவரை இருக்கான். அவனுடைய அப்பாவும், அப்பாவும் கீழவரை வந்து நெரிசலாற்றவர்கள். இறுவன் தின்நீந்துப் போய் பிச்சாக்காரர் வந்து தாய் நந்தையையுடைய இடத்திலிருந்து பிரித்து, பிரித்துத்தாதாக, தான் சாப்பிடுவான்.

ஒருநாள் விளை வில்லாத ஒரு பூதலாலி அச்சிடு வல்லாத தம் விட்டு வேலைக்கு வைந்துக் கொண்டார்.

அவன் விட்டு வேலையைக் கவனித்துக் கொண்டு தாய் தந்தையையுடம் காப்பாற்றி வந்தான். அதை அவன் தாய் நந்தையைப் பீரும்பது முதலாவிட்டுப் பிடிக்கவில்லை.

ஒருநாள் முதலாளி இறுவனைப் பார்த்து, உன்னாம் தந்தையை எங்கோயாவது அனுமதிப்பிடு. நான் உன்னை வள்ளுக்கூட கவிகாரப் பிள்ளையாக ஆக்கிக்கொள்கிறேன் என்று சொன்னார். ஆனால் அவன் ஒத்துக்கொள்ளவே வில்லை. உன்னே அவர் அவனைத் தூற்றிவிட்டார். இறுவன் பழையாய்வே பிச்சை யெடுத்துத் தாய் நந்தையைக் காப்பாற்றி வந்தான். முதலாளிக்கு அவன்டேமல் ஆச்சியிழும் அனுபும் உண்டாயின.

முதலாளிக்கு நோய் வந்தது. இறுவனை அழைத்து,

அவற்றுக்குச் சொற்று சுதந்திரங்களை எடுத்துவந்துவிட்டு இருந்துவரைந்து. இறுவன் தான் தாய் நந்தையைப்போடு வசதியாக வாழ்ந்து வந்தான்.

ஒருநாள் அவ்வழில் வெள்ளம் வந்தது. எல்லோடும் ராமாங்கனை எடுத்துக்கொண்டு ஓடினுரைகள். இறுவன் தாய் நந்தையையே நாக்கிக்கொண்டு ஓடினான். எல்லோடும் அவனைப் புதியந்து கொண்டு விட்டுக்கொண்டு வந்தான்.

தாய் நந்தையைக் காப்பாற்று வேண்டும்.

12. தன்றி மறவேல்

நல்லி—தீ தெயிடு, நல்லமேடையு, மாலை—தீ
மற்றக்கடேக.

இரு கிராமத்தில் ஆணை என்று ஒரு குடியானவன் இருந்தான். அவன் மிகவும் ஏழை. ஒருநாள் திருவிழா பார்ப்பதற்காக வெளிட்டுக்கூச் சென்றான். அவன் நாயும் அவனுரை சென்றது. வெளியூரில் ஒரு தனவந் தர் இருந்தார். அவர் ஆணையின் படியைக் கண்டு அவனுக்குச் சோறு போட்டார். அவன் நாயும் சாப்பிட்டுக்

இருநாள் தனவற்றை வியாபாரத்திற்காகக் குடியான வண் இருக்கும் ஊர்ப்பக்கம் வந்தார். வழிபில் திருப்பக்கள் தனவற்றுள்ள கூர்ப்பண்டுத்தைப் பறித்துக் கொண்டார்கள். வேறு வழி பில்லாமையால், அவர் குடியான வனது விட்டை விடாரித்துக்கொண்டு சென்றார். அவர் முன்பு சோறு போட நன்றியை ஆணை மறந்துவிட்டான். அவனார் வழேநித்துப் பார்த்துவிட்டே.

ஆனால், ஆணையின் நூல் தனவந்தரைத் தெரிந்து கொண்டது. அவர் ரோறுபோடி நன்றியை அது மறக்க வில்லை. அவர் புன்னோ சென்று வாலை ஆட்டியது. உம் பைக் குழந்தை. மகிழ்ச்சி தங்களுடையாமல் துள்ளிக் குதித்தது.

நாயின் நன்றியை ஆக்கி கண்டுள்ள ஆதா ! தம் நாய்க்கு இருக்கும் நன்றியை நமக்கு இல்லையே என்று வெட்கப்பட்டான். உடனோ தலைவற்றை நன்றாக உபரித்தான். மின்பு தலைவற்று, ஆக்கியைத் தமிழர்க்கு அழைத்துச் சொன்று ஆதாவிற்கு வந்தார். (அனைத்துப்பால்)

பிறர் கொட்டி, நூல்களை முறையே எடுத்து,

13. வஞ்சலம் பேசுவே

வித்துக்கம்—பிறநை வர்மாற்றும் வாத்துக்கமான பேசுக்கல், சிர்க்கல்—தி போசாட்டு.

ஒரு காட்டில் ஒரு யானை கண்ட வைத்திருந்தது. அக் கண்டில் ஒரு நரி சம்பளத்திற்கு வேலை பார்த்துவந்தது. நரி பொச்சிலிருந்து வற்றகூட உண்டாது. காட்டிக்கு எடுப்ப நிடம், நூன்கணு காமாக்கூக் காட்டி ஒத்துறை என்று வஞ்சுகின்றார்கள். அதிகமாக வந்த ஓர் கங்கை, விளை கொல்லி விற்கும். அதிகமாக வந்த ஒர் கோள்ளுவை, யானைக்குத் தெரியாமல் தான் எடுத்துக் கொள்ளும்.

பாணக்குப் பலர் கடன் கொடுக் கேள்விய திருந்
தது. அவர்களிடம் நிலி சென்றது. யானை பணம் வாங்கி
வரச் சொன்னதாக வஞ்சுகம் பேசிய பணத்தை வாங்கிக்
கொண்டாது. எல்லாவற்றையும் கருட்டிக்கொண்டு வெளி
ழூத்துப் புறப்பட்டது. வண்டி ஏறுப்போன திட்டத்தில்
இரு தீட்டன் நினையக் கண்டான். தற்கிடுமாகப் பேசிய
பணம்து, யெல்லாம் பறித்துக் கொண்டான்.

நி சுமார்த்து போடிற்று. நாம் வருந்துவதுபோலத் தானே பிறகும் வருந்துவார்கள் என்று நி எண்ணி யூ. மனுஸ்யாடியாக யானையின் கணக்குச் சென்றது. யானை கண்ணை விட்டுத் துறித்திவிட்டது. மனம் கொடுத் தான்கள் என்னேற்றும் நினைய நான்றுக் காலத்தார்கள். சிறுபிள் கொண்டிவிட்டு அனாத்து விட்ட பார்கள். நி சிறுபிள் கொண்டிவிட்டு அனாத்து விட்ட பார்கள். நானு வத்ஸாந்தவந் எண்ணி எண்ணி வருந்தியது. (அதையால்)

வாழ்வி முதி - என்றெழுதுமாகி - போக்குவரதி.

14. இவ்வையில் கல்

‘ବ୍ୟାକେମ୍‌ବିଲ୍’—ପାଠୀ ରହିଥିଲେ ଏବେଳା, ଏହି—ତାଙ୍କୁ କିମ୍ବା କିମ୍ବା
କଥିତ ହେଉଥିଲା.

ஒரு பட்டினத்தில் ஒர் அரசன் இருந்தான். அவன் ஒருக்கு ஒரு சமயத்தில் இருப்போது விளைவாக பிறக்காமல் விருத்தாக வாய் அவர்களுக்கும் உடலை வெய்து வழக்கி வாய்த் தூர்தூ வெய்து வெய்து மறைந்து. எழுதி மாங்கும் நான் பூர்வ யாட்காது வந்தான். மாறன் பட்காலமல் விளைவாடு விண்டு காலம் வோக்கி வந்தான். இருவருக்கும் இருப்பது வயதில் கலி யானம் நடந்தது. குழந்தை கும்பிழுடன் வாய்ந்துவந்துள்ளனர்.

உதாரன் அடுதி வீரனின் பாத்திரம், நீர் பேரவையிலிருக்கும் எப்பின்கொச்சும் மற்றும் கல்வி போன்ற எண்டு ஒவ்வொன்று, மழுமில் கெட்டுக்கொண்டும்கூட மற்றும் கட்டுப் போகிறோன் என்று அரசன் சொன்னாலும், அதைக் கொடு மாற்றன, ஜூனியஸ் ! நான் இளமையில் மழுக்காறு விட்டேனோ ; மட்டும் வழக்கிக்குக் கிடைத்துவிடும் போல் இதுக்கிழவே என்று வாந்தினால், இனிமேல் மழுக்கும் பாம்ப்காலம் என்று அவனும்கூட போர்களை ஏதாவது,

முதிர்ந்த வயதில் மாறஞ்செய் படியிட விழவில்லை. படிகள் உட்கொரிந்துவால், பேண்டுமிடி விள்ளைகள் வசூல்து நொழுந்திரவு கொடுக்கிறார்கள். சில மாஸ்களில் அரசன் மனைக் கல்லூரிகளையும் கவனிக்க வேண்டியதால் இதை நிறுத்தி விடப்படுகிறது. படிகளின் கவனம் செலவுத்த முடியவில்லை. இரு மூலிகையே படிக்காத நண்ணுக்குற்றத்தை எண்ணிட நொழுந்துவான். கடைசியில் மட்டும் வழங்கிக்கே கிடைத்துவிட்டது. (அணுகவால்)

ବ୍ୟାକାମ୍ବନିଲେଖ୍ୟ ଅଳ୍ପ ଜି କର୍ତ୍ତକ ଶୋଭା ହିଁ ।

15. குணாச்சு கைவிடுல்

soothing effect of H_2O_2 on Fe^{2+} and Fe^{3+} ions.

ଏହି ମାତ୍ରରେ କୁଟୀ ପରିବାରରେ କଥା ଆଶ୍ରମକୁ ଦେଖିବାରେ
ଅନୁଭବକାରୀ ଲୋକଙ୍କ ବିଷୟରେ ବିଚାର କରିବାରେ ଯାହାରେ ବ୍ୟାପକ
କଥା ହେଉଥିବାରେ ଅଭିଭାବକ କଥାରେ କଥା ଆଶ୍ରମ
ଦେଖିବାରେ କୁଟୀ ପରିବାରରେ କଥା ଆଶ୍ରମକୁ ଦେଖିବାରେ

அமைக்குநர் கண்ணன் தலை தணம் உடை வளவு
பொல் செல்ல மாற்றன. திரு மாப்பான் கணம்
குணம் கொட்டவன். பொன்னும், தி கட்டிம் அனாலுக்கு
இனேகிறதோம், குறை விழும் பார்வைகளைப் பிரதிக்கான்.

ஒருநாள் முதலையில் இதுவரை குடித்தும் தனித்தான் யாக நூண்டதை சென்றிருப்பது என்கிற வாச்கி வரும்படி அனுப்பினார். அண்ணான் நடந்துவாழுவதற்குப் பாச்சிவைத்து கொடுத்தார். காலி யு ந்திருவாழுவது வாச்சிவைத்து கொடுத்துவிட்டு, பிறி ஒர் அண்ணவரை தூண் எடுத்துக் கொண்டான். முதலையில் அப்படிபோல அண்டிபிடிக்குவிட்டார்.

மற்றெநு தான் முதல்லவி கண்ணன் எதிரில் ஒதுக்குப்பாவைய் போட்டுவிட்டு தெரியாதவர் போல் இந்த தார். உடனே கண்ணன் எதிர்த்துக் கொடுத்து விட்டான். அதே போல் காளி எதிரிலும் ஒதுக்குப்பாவைய் போட்டுவர். அதைக் காளி அழுகிக் கொண்டான். உடனே முதல்லவி காளியை அடித்துக் கண்ணை விட்டிந் துந்திவிடார். கண்ணன் நல்ல ரூபாத்தாநாக் கல்விடாமல் இருந்ததால் அவனுக்கு அதைக் கண்பார்க் கொடுத்தும் பாதுகாத்து வந்த கார். (அனையால்)

வர்த்தியாக நூல் கணக்காக வகுவிடலாகு.

ప్రారంభ లక్ష్మీ వృథానుమి.

ஆத்திகுடி அமிழ்தம்

இரண்டாம் பகுதி

1. கூடிப் பிரியேல்

கூடி—ஈவலாவடோனி சினோகம் செய்து, மிரியேல்—
இரண்டாம் பகுதி எப்படியே விரியாதே.

ஒரு நகரத்தில் ஒரு பிரபு இருந்தார். அவர் மிகவும் நல்லவர். அவருடன் சாத்தன், கொற்றன் என்ற இரண்டு மனிதர்கள் சினோகம் செய்து இருந்தார்கள். அவர்கள் எப்போதும் பிரபுவை விட்டுப் பிரியவே மாட்டார்கள்.

நாளாவட்டத்தில் பிரபுவின் செல்வத்தைப் பலர் ஏமாற்றி எடுத்துக் கொண்டார்கள். அதுனால் பிரபு ஏழை யாய் விட்டார். உடனே கொற்றன் அவரை விட்டுப்பிரிந்து விட்டான். சாத்தன் மட்டும் பிரியவே இல்லை. ஏற்குமைக் காலத்தினுடைய பிரபுவின் வட்டவே இருந்து, வேண்டிய ஒத்தா சைக்கோச் செய்து வந்தான். அவரை ஏமாற்றிபார்க்குக் கெல்லாம் புத்தி வரும்படிச் செப்தான். ..

பிறகு பிரபுவை ஏமாற்றியவர்கள் எல்லோரும் அவருடைய செல்வத்தை அவரிடமே ஒப்படைத்துவிட்டார்கள். பிரபு பந்துயைடு பணங்காரரானான். சாத்தான் மேல் முன் விழும் புத்து முன்கு அடிப்படி கொண்டார். அவர் பணங்காரர் ஆனாதை அறிந்து, கொற்றன் முன்போல் அவரிடம் சினோக்க வந்தான். பிரபு அவர்கள் சேர்த்துக் கொள்ள வில்லை. கூடிப்பிரியாது சாத்தனுக்குத் தன் சொத்தில் பங்கு கொடுத்தார். கொற்றன் கூடிப் பிரிந்த நூற்றுக்குத் தன்னி வருந்தினான். (ஆடையால்)

நல்லவரோடு கூடிப் பிரியேலாதாது.

2. கேள்வி முயல்

செல்லை—பாட்டுக்குறித்துவர்கள் செல்லைம் நல்ல
அரசு அமைச்சரை போட்டத்து, முயலைத் தீர்மானம் செய்வா
ஏன்?

ஒரு பள்ளிக்கூடத்தில் பல பிள்ளைகள் பாட்டுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கேள்வியான் என்று ஒரு பையன் இருந்தான். அவன் யார் எனதுச் சொன்னாலும் நின்று கேட்பான். அதிலூள்ள நல்ல கருத்தை நினைவில் வைத்துக் கொள்வான். எங்கே பிரச்சனை நடந்தாலும் ஓடிவிடுவான். மற்றைய பிள்ளைகள் அவனைப் போல் நல்லத்துக் கேட்பதில்லை.

ஒருநாள் சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டதும், பிள்ளைகள் விட்டிருக்க வேண்டுகள். வழியல் ஒருவர் ஒள்ளவயார் கணத்தைப் பற்றிப் பிரச்சங்கம் சென்துகொண்டிருந்தார். எல்லாம் பிள்ளைகளும் அங்கு நிற்காமல் விட்டிருக்க ஓடி விளையாடினார்கள். கேள்வியான் மட்டும் பிரச்சக்த்தாதுக் கேட்டுகிட்டுச் சென்றான்.

மறுநாள் காலையில் பிள்ளைகள் எல்லோரும் பள்ளிக்கூடம் வந்தார்கள். அன்றைக்குத் திடீரேன்று அதிகாரி வந்துவிட்டார். அவர் பிள்ளைகளைப் பார்த்து, ஒள்ளவயார் கணத்தை அழுகாகச் சொல்லவருக்கு, ஒர் ஆத்தி ரூடிக் கணத்துப் புத்தகம் இனும் தழுவேன் என்றார். யாரும் களிமாகச் சொல்லவில்லை. கேள்வியான் மட்டும் அழுகாகச் சொன்னான். அவனுக்கூக் குத்தகம் இனும் கிடைத்தது. மற்றைய பிள்ளைகள் தாங்கள் பிரச்சங்கம் கேட்காததற்காக வருந்தினார்கள். (ஆடையால்)

பிறர் சொல்லும் நல்ல கருத்துக்கோச் சோதனைடும்.

3. തൊഴിൽ കരിപ്പേൾ

காக்குமினி—பூவும் தீர்மானம் செய்திருக்க வேண்டும்.

ஒரு கும்பியாக்கில் கணியன், கூவையன் என்று இரண்டு அழை மனிதர்கள் வசித்து வருத்தார்கள். அவர்களுக்குப் போம்மை செய்து நெரியும். ஆனால் கட்டையன் கபடு நிலைத்தாவன். போம்பாறும் உடையவன். யாரு வது போம்மை செய்து தார் சொன்னால், எனக்குத் தெரியாது என்று நூட்டுக் கழித்து விடுவான். கணியன் அம்படுக் கைத்தெய்விலை மலைக்கை மூட்டான். யார் எந்தும் போம்மை கேட்டிருப்பது காக்க செய்து கூறுவான்.

உந்தான் இருவு தம் ஒது கல்யாணத்திற்காக வெளி
யூ நக்குச் சென்றிருந்தார்கள். அங்கே ஒரு போம்மை
வியாபாரி இருந்தார். அவர் முதலில் கட்டையானைப்
பார்த்து, போம்மை செய்து தரும்படிக் கேட்டார். அவன்
எனக்குத் தொயிறு என்று எமாற்றிவிட்டான். பின்பு
களியக்கீர் செய்து தரும்படிக் கேட்டார். அவர் கேட்ட
போம்மைகளை பெல்லாம் களியவன் அழகாகச் செய்து
கொடுத்தான். போம்மைகள் வியாபாரிக்கு நன்றாகப்
யிழ்த்துவிட்டன. களியத்துக்கு நல்ல சம்பளம் கொடுத்து
தான் தமிழ்நாட்டிலேபே ஓரைக்கு வாந்ததுக்கொண்டார்.
கட்டையான் தலைக்குத் தெரிந்த கைத்தொழிலை மறைத்து
நந்தான் வேலை கிடைக்கவிட்டன. அதனால் வயிற்றுக்குச்
போற்றி கிணா கணாவன் திண்டாடினான். (அதையால்)

தெப்பந் வகுக்குத்தாமிலை, தெவியாது வன்று
உடற்கூடுதலாக.

4. நொல்கள் விரும்பேபல்

$$\sum_{k=1}^n \left(\frac{1}{k} \right)^{\alpha} = \frac{1}{1^{\alpha}} + \frac{1}{2^{\alpha}} + \dots + \frac{1}{n^{\alpha}} < \infty \quad \text{if and only if} \quad \alpha > 1.$$

உங்கள் தூங் கொன்னைக்குமினு இத்தான், அவன் இருவில் தூங் கொன்னைக்குப்பற்றி, தூங் உயருக் குப்பி படிவான். கொன்னை மழியான். சில சமயங்களில் கூட்டில் ஒரிந்து கொண்டிருப்பான். அவ்வழியாக வழிப் போக்காகவும் வந்தால் அவன்கள் மறிந்துக் கொன்னை மழியான்.

நான்கு தொல்லை பாதுகாப்பு வேண்டிய தீவிர அளவில்
ஏன் குறைபாடுகள் உண்டு என்று உணர்வு என்றும் ;
ஏன் விதமாக குறைபாடு ; தேவே கோட்டீம் ; அடி
அக்கிமீம் ; உதார கிளை குறைப் பாவன் அவற்றைப்
பொறுப்பிடித்துவ தில்கு.

ஒத்தான் இரவு காட்டி வழிபல் மறைந்து கொண்டு நிறுந்தான். அப்போது அவ்வயநியே ஒரு வியப்பாரி ஏராவதமான காமான்களை ஏற்றிக்கொண்டு ஓர் இரட்டைமாட்டு வண்டிபல் வந்தார். வண்டியைக் கண்டதும் கோள்ளைக் காரணங்க்கு மகிழ்ச்சி உண்டாகிவிட்டது. “நிறுத்து வண்டியை” என்றான். அவர், கோள்ளைக்காரர் என்பதைத் தெரிந்துகொண்டு நிறுத்தாமல் உட்டினார். அவன் மாடு கல்லின் முன் சென்று நின்று மறித்தான். அம்மாடுக் குங் ஒரு முரட்டு மாடு. தன் கோம்புகளால் கோள்ளைக் காரன் வழிநிறைக் குத்திக் கீழ்த்தது. அவன் ‘ஸ்ரீயோ’ என்று அவனிக் கீழே விழுந்து இருந்தான். (அக்கணியால்)

பிறர் கொடுக்கவேண்டியதுக்காக கூடிரு.

5. கோது ஆட்டு ஒழி

கோது—குற்றமான, ஆட்டு—விளையாட்டுக்களை, ஒழி—நீச்சுவாயாக.

ஒரு கிராமத்தில் வீணன் என்று ஒரு பையன் இருந்தான். அவன் எப்போதும் விழுக் விளையாடுவான். யாரைக் கண்டாலும் கேளி செய்வான். இல்லாததைக் கூறி ஏமாற்றுவான். அது அவனுக்கு விளையாட்டாகத் தெரிந்தது.

ஒருநாள் வேடிக்காக்காக்க காகிதத்தைச் சுருட்டிக் கருட்டிக் குடித்தான். புசை மூக்கில் ஏற மயக்கம் வந்து விட்டது. அதனால் நூல்பன்றிடம் உதை வாங்கினான். ஒரு நாள் ஒரு குட்டிச் சுவரின் மேல் ஏறி விளையாடினான். தவறிக் கீழே விழுந்தான். அதனால் கால் ஓடிய, நொண்டி வென்று எல்லோரும் வளனம் செய்தார்கள். அது அவனுக்கு வேட்க்காமல்ப் போப்பிட்டது.

விளைன் ஒரு கமிற்றைப் பாம்புபோல் முழுக்கினவற்கிறுந்தான். அந்தக் கமிற்றை இராத்திரில் எல்லோர் பேறும் போட்டு “பாம்பு பாம்பு” என்று பயங்காட்டுவான். எல்லோரும் அவனுவராக்கான். அது அவனுக்கு விளையாட்டாகத் தோற்றது. ஒருநாள் அவன் நூல்பன்றி அக்கறிப்பு அடியில் போடுவிட்டார். அது தேவியாஸ் விளை கமிற்றைத் தோட்டினான். அவன் கமிறு வைக்கும் இந்தில், தற்கெல்லாய் ஓர் உண்மையான பாம்பு படுத்திருந்தது. விளை கமிறு என்று எண்ணிப் பாம்யை எடுத்தான். அது கடித்துவிட்டது. உடனே விடம் நல்க்கேறி இறந்துவிட்டார். (அடையால்)

ஒரு விளையாட்டுக்களை விளையாட்டுக்கூடாது.

6. குது விரும்பேல்

குது—குடுப்பத்தை, விரும்பேல்—தீ விரும்பி ஆட்டாடு.

ஓர் ஊரில் ஒரு விறகு வெட்டி இருந்தான். அவன் தினந்தோறும் கோடாலியை எடுத்துக்கொண்டு காட்டிற்குச் செல்வான். சாயங்காலம் வரை விறகு வெட்டுவான். பின்பு, அவற்றைக் கற்றுறையாகக் கட்டிக்கொண்டு வந்து காகக்கு விற்பான். இப்படி நெற்றி வேர்வை நிலத்தில் விழுக் சம்பாதித்து ஆயிரம் ரூபா மீதி வைத்திருந்தான்.

ஒருநாள் விறகு விற்றுவிட்டு ஒரு சூபாவுடன் வீட்டிற்குத் திரும்பினான். வாரிலில் சிலர் குதாடிக்கொண்டு இருந்தார்கள். குதில் சிலருக்குக் காசு வருவது போல தெரிந்தது. அதைக் கண்டதும், விறகு வெட்டியின் நாக்கில் தண்ணீர் வைற்றிற்று. தண்ணிடம் இருந்த ஒருசூபாவைப் பந்தயமாக வைத்துச் சூதாடினான். ஆனால் தோற்று விட்டான்.

சூபாவைத் தோற்றதால் விறகு வெட்டியின் வயிறு “திகி திகி” என்று எனிந்தது. இன்னும் குது ஆடி, விட்ட சூபாவைப் பிடித்துவிட வேண்டும் என்று எண்ணினான். விட்டிற்கு ஓடி மற்றொரு சூபாவை எடுத்துக் கொண்டு வந்தான். அதையும் தோற்றுவிட்டான். இப்படியே ஆடி ஆடித் தண்ணிடம் இருந்த ஆயிரம் சூபாக்களையும் தோற்றுவிட்டான். சாப்பாட்டிற்கும் காசு இல்லாமல் போய்விட்டது.

விறகுவெட்டி ஓரிடத்தில் உட்கார்ந்தான். குதாடியதால் வைலையும் கெட்டதே; கையில் இருந்த காசம் தொலைந்ததே; ஜையேயோ! என்று ஆத்திரம் பட்டுப் பெருங்கூசு விட்டான். (ஆடையால்)

எப்போதும் குது ஆடுக் கூடாது.

7. செய்வன திருத்தச் சொல்

செல்லாமல்—கோவை, கால்பாடு, மீறுவது—தென்றை, கொடுத்து விடுவது.

இந் விடுவில் கேள்வி என்று ஒரு சொல் இருக்காது. அவன் ஏற்றுக் கூறியிருப்பதும் முடியும் கேள்வி மாற்றான். ஒரு வெல்லைச் செய்துகொண்டிருக்கும் போதே அதை விட்டு வேற்றுத் தெல்லைக் கவனிப்பான். அல்லது வெளியில் வென்று வேட்க்கை பார்க்கான்.

ஒருநாள் அடிமில் சேறு கொடுத்துக்கொண்டு இருந்து. செல்லாம் அப்படியே விட்டுவிட்டுப் பங்கத்து விட்டு யென்னேடு பேசிக்கொண்டிருந்தான். சேறு அடிமில் வழிந்துவிட்டது. அந்தால் கணவன் திட்டஞன்.

ஒருநாள் விட்டு வாசலில் டாஸி, அரிசிமாவு முதலை வர்த்தாக் காயவைத் திருந்தான். காயங்காலம் வரையிலும் அவற்றை எடுத்து வைக்கவே யில்லை. என்று சினிமா பார்ப்பதற்காகச் சீர்க்கை சமைத்தான். சமைத்தாறு மூடாமலேயே சினிமாக்குச் சென்றான். சினிமா பார்க்கும்போது மனம் “சோ” என்று பெய்தது. ஆட்டம் முடிந்ததும் செல்லாம் விட்டிருந்து வந்தான்.

வாசலில் காயவைத்திருந்த புளியும், அரிசிமாவும் மாயுபில் கரைந்து விழுகினிட்டன. சமைத்தாறு மூடாமலேயே பொரியலையும், சேர்வறையும் பூண்டுக்கும் எல்லா கருந் தின்றுவிட்டன. அந்தால் செல்லத்திருக்கும் கண வனுக்கும் சன்னட உண்டாயிற்று. செய்யும் காரியத் தோற் திருந்தச் செய்யவைமால் அன்று ஓரை பட்டினியைப் படுத்துக் கொண்டார்கள். (ஆகையால்)

அதைபும் அவர்குறை பிஸ்லாமல் திருந்தமாகக் கேள்வி வேண்டும்.

8. சோம்பித் திரியேல்

சேவை—சோம்பால் கொள்ளு, நிர்வை—த் தெரு எத் தீர்த்து.

இந் வண்ணலைத் தீரில் ஒரு கழுதை இருந்தது. அது வெற்போடு கழுதை. மூட்டும் கழுப்பது என்றால் முந்தி கூடும். மூட்டும் போடும் கழுப்பதும் படுத்துக் கொள்ளும். வண்ணலைத் தீர்த்து, தெரியாமல் அடிக்கடி ஒடி மறைந்துகொள்ளும்.

ஒருநாள் வண்ணலை ஒரு மூட்டை கட்டினான். அதைக் கண்டும் கழுதை காட்டி பக்கம் ஓடினிடது. அங்கே ஒரு கால்திரும் அம்மி, ஒரு முறையியவற்றைச் செய்து வைத்து இருந்தான். கழுதையைக் கண்டும் பிடித்துக் கொண்டார்கள். அதன்டு மூதுகில் அம்மிகளைப்பும், ஒருவ்வீர பூம் அறிவி இருந்து. கழுதைக்கு முக்கூத் திறையியது. ஐநைய மே ! துணி மூட்டையை விட இக்கருங்கற்கள் கணமாக இருக்கின்றனவே என்று வருந்தியது. ஒருநாள் கல்துக் கண்ணும் ஏராற்றிவிட்டு ஓடியது.

உடல் வழியில், தீர் எறுமெடு அரிசி இழுத்துக்கொண்டு போவதைப் பார்த்தது. அதனிடத்தில் பேசுக்க கொடுத்து. உடனே எறுமெடு கழுதையைப் பார்த்து, உண்ணீர் போல் நாற்றும் சோம்பேறி யில்லை ; எனக்கு வேண்டியும் கிறது ; போ தேரம் இல்லை என்று கொல்லிப் போய்விட்டது. பிறகு தேவை எடுத்துக் கொண்டு ஒரு தேவை வந்தது. கழுதை பேசுக்க கொடுத்தது. தேவையும் எறுமெடுப் போலவே பதில் கொல்லிப் போய்விட்டது. கழுதைக்கு மனம் போனது. பழையைத் தண்ணாலிடமே போய்ச் சேர்த்தது. (ஆகையால்)

போக்கேறியாய் விண்காலம் போக்கக் கூடாது.

19. துண்பத்திற்கு இடம் கொடேல்

அதுன்பத்திற்கு—கண்டம் உண்டாவதற்கு; இடம் கொடேலே—தீ இடம் கொடுக்காதே.

ஒரு காட்டில் ஒரு குள்ளநரி இருந்தது. அது கேட்ட காரியங்களையே செய்யும். மற்றைய மிருகங்களை மதிக்காமல் தாழ்வாகப் பேசும். அதனால் குள்ளநரிக்கு எவ்வளவோ துண்பங்கள் வந்தன.

ஒருநாள் குள்ளநரி ஒரு யானையைக் கண்டது. அதன் துமிக்கையைக் காட்டி, நீ மட்டும் ஏன் இந்த உலக்கை யைக் கூடாது என்று கேலிசெய்து சிரித்தது. யானைக்குக் கோபம் வந்தது. துமிக்கையால் நிரியத்தூக்கி ஏறிந்தது. குள்ளநரிஜால் ஒடிந்து நொண்டியதீ் துண்பப்பட்டது.

இன்னென்று நாள் குள்ளநரி ஒரு வரிப்புலியைப் பார்த்தது. அதன்மேல் உள்ள கோடுகளைக் காட்டி, உள்கு யார் சூடு போட்டார்கள் என்று நையாண்டி செய்து சிரித்தது. புலிக்குக் கோபம் வர ஓர் அடி கொடுத்தது. குள்ளநரி பஸ் உடைந்து ஒன்றும் தின்ன முடியாமல் துண்பப்பட்டது.

மற்றெருகுநாள் குள்ளநரி ஒரு சிங்கத்தைப் பார்த்தது. அதன் பிடிரி மயிரைக் காட்டி, நீ மட்டும் ஏன் இந்த மயிரைப் புதர்போல் சுமந்து திரிகிறுய் என்று பரிகாசம் பண்ணிச் சிரித்தது. சிங்கத்திற்குக் கோபம் வர ஓர் அறை அறைந்தது. குள்ளநரி கூழ்போல் நகங்கி, நீண்ட நேரம் துண்பப்பட்டு இறந்தது. (ஆகையால்)

துண்பம் உண்டாக்கும் காரியங்களைச் செய்யக்கூடாது.

10. நூல் பல் கல்

பலநூல்—பலநல்ல புத்தகங்களை, கல்—படிப்படியாக

ஒர் ஹாஸ் முத்தையன் என்று ஒரு பெயன் இருந்தான். அவன் ஆத்தி குடி, கொன்றை வேந்தன் என்றும் இரண்டு புத்தகங்களையும் நன்றாகப் படித் திருந்தான். அதோடு பள்ளிக்கூடத்தை விட்டு நின்றுவிட்டான். தான் எல்லாப் புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டதாக எண்ணி இறுமாப்பு அடைந்தான்.

ஒருநாள் முத்தையன் தன் மாமன் ஹருக்குச் சென் ரூன். அங்கே மாமனுக்கு மதி என்று ஒரு சிறியமகன் இருந்தான். அவன் விடாமல் பள்ளிக்கூடம் போய் வருவான். ஒருநாள் மாமன் முத்தையனையும், மதியையும் பார்த்து, உங்களுள் படிப்பில் கெட்டிக்காரர் யார்? என்று கேட்டார். உடனே முத்தையன் நான்தான் என்றான். எப்படி என்று மாமன் கேட்டார். அதற்கு முத்தையன், ஆத்திகுடி, கொன்றைவேந்தன் முழுவதையும் நான் பாராமல் ஒப்பிப்பேன்; மதிக்குத் தெரியுமா? என்று கேட்டான்.

உடனே மதி, ஆத்திகுடி, கொன்றைவேந்தன் முழுவதையும் பாராமல் ஒப்பித்தான். அதற்குமேலும், வாக்குண்டாம், நல்வழி, நன்ஜௌறி முழுவதும் பாராமல் ஒப்பித்தான். உடனே மாமன் முத்தையனைப் பார்த்து, உள்கு வாக்குண்டாம் முதலியவைகள் தெரியுமா? என்று கேட்டார்; முத்தையன் தெரியாது என்று பேந்தப் பேந்த விழித்தான். அவனுக்கு மதியைப் பார்க்க வெட்கமாய்ப் போய்விட்டது. பல புத்தகங்களையும் படிக்காததால் ஒரு பெண்ணுக்குத் தோற்றுவிட்டோமே என்று வருந்தினான். (ஆகையால்)

பல நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும்.

11. செய்திக்கு இடம் கொடேல்

கோவை நகரத்தில் பால்வாசி மாத்து, பீ. எ. டி. ஸ்கூ -
பி பிள்ளை கோவை நகர்.

ஒரு விடியில் பின்னால் ஒரு அபார்தி இருக்கும் துணை, அவன்றை நூல் உப்பிலைகளை வைவிட்டு மற்றும் பின்னால் அடிக்கடி நூல் வாடும் கணம் கொடைகளில் வண்ணத்துக் கூடியான். அவன் மீதிச் சாம்பிளோர்ட், வழியூ கழிப்பும் அப்போஸிடியூம் கண்ட ஆட்டத்துக்குள் வேந்தியத்து காரணச் செலவழிப்பான். சாம்பாட்டில் கவியாக நடந்துகொள்ளாததால் அவனுக்கு வழித்துப்பார்த்து வந்து வர்த்தான்.

பின்னால் அப்போஸிட் கூட்டுத் துடித்துக்கொண்டு விடும்பான். அதனால் மாப்பு நூல் கணம் விடியூ. சில சமயங்களில் மாத்து விட்டியாகவும் தினாடுவான்.

பினியன் தொந்தோறும் இரண்டாவது ஆட்டம் சிலிமா பார்ப்பான். நூக்குத்தநாக் கெதுத்துக் கொண்டு கண் விடித்துத்தான். கண் பார்த்து குறைந்து துண்பப்பட்டான்.

பினியன் நூல் பயிற்சி செய்வதே பில்லை. அவன் உடம்பு ஊதலாம் இருந்தது. அவனை எல்லோரும் பொத்தல் பூரிக்காப் பன்றும், கோகை என்றும் வழியறி வலிக்காரன் என்றும், கண் தெரியாதவனே என்றும் நூற்றாக்க கூப்பிட்டு வந்தார்கள். அந்தப் பெயர்களைக் கேட்கக் கேட்க அவனுக்கு வெட்கமாய் இருந்தது. அவன் நூக்குத்தான் இடம் கொடுத்து வந்ததால், இளம் பிராயத்திலேயே இருந்து போனான். (ஆகையால்)

நூல் வந்ததற்கு இடம் கொடுக்க அப்படு.

12. பெரியாரைத் துணைக் கொள்

பெரியாரை—கல்வி முத்து கீழ்க்கு பெரியவர்களை,
நூல்களை விட்டு வந்து வாடுவதை கூக்கிடுகிறேன்.

ஒர் உடலில் முதுகை, முடன் என்று இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். முதுகை கொடுக்காரன். இராகத் தோடு நண்ணாக் காடுவான். நல்லவருடனேயே பழகு வான். முரடன் அறிவில்லாதவன். கெட்டவருடனேயே பழகுவான்.

அவ்வழில் படித்தறிந்த ஒரு பெரியார் இருந்தார். எல்லோர்க்கும் நண்ணம் கெட்கவார். ஊரில் அவருக்கு நல்ல மதியை உண்டு. முதுகை அப்பெயியாரைத் துணையாகக் கொண்டு பழகி வந்தான். முரடன் ஒரு கெட்டலே ஒரு சேர்த்து பழகி வந்தான்.

இருநாள் அவ்வழிப் பெரான் அரண்மணியில் ஒரு பாடு கூக்கேரி நடந்தது. கூக்கேரிக்குப் பலரும் சென்றார்கள். முரடன் தன் கூட்டாளியுடன் சென்றார். அவ்விருவரை ஏழ அரண்மணி அடிகள் உள்ளே விட்டில்லை. இருவரும் வெட்கி வெளியே வந்து விட்டார்கள்.

கூக்கேரிக்கு வரும்படியாகப் பெரியாருக்கு அழைப்பு வந்திருந்தது. அவர் முருகணையும் அழைத்துக்கொண்டு சென்றார். கூட்டுயில் கூக்கேரியில் முருகணையும் சற்று தோற் பாடியிட்டு வெந்தார். முருகன் மிகவும் நன்றாகப் பாடினான். அவன்மேல் அரசனுக்கு ஆசை உண்டாகி விட்டது. ஓர் அழகிய முத்துமாலையை முருகனுக்குப் பரிசாகக் கொடுத்தான். அவன் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சி யோடு விடு திரும்பினான். முரடன் கேள்விப்பட்டான். தானும் பெரியாரைத் துணையாகக் கொள்ளாததற்கு வந்தப்பட்டான். (ஆகையால்)

அறிவில் சிறந்த பெரியாரைத் துணையாகக்கொள்ள வேண்டும்.

13. மீது ஊன் விரும்பேல்

மீது—அளவு மிதிய, ஊன்—சாப்பாட்டை, விரும்பேல்—விரும்பிச் சாப்பிடாதே.

ஒரு காட்டில் ஒரு குரங்குக்குடி இருந்தது. அனவு மீறிச் சாப்பிட்டால் உடம்பு கெடும் என்பது அதற்குத் தெரிவதில்லை. எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே விருக்கும். அதனால் அதனை எல்லா மிருகங்களும் குண்டோதரன் என்று கூப்பிடுவது வழக்கம்.

குரங்குக் குட்டிக்குக் கலியானம் நடந்தது. அது மனவியோடு மாமியார் விட்டிற்கு மருவுண்ணப் போயிற்று. மாமிக்குக் குரங்குக் குட்டியின் மேல் ஆடை அதிகம். குரங்குக் குட்டிக்கு மாமி செய்யும் பலகாரத்தின் மேல் ஆடை அதிகம்.

ஒருநாள் காலையில் மாமி இட்டலி பரிமாறினான். வைக்க வைக்கக் குரங்குக் குட்டி போகாமல் சாப்பிட்டுக் கொண்டே விருந்தது. போதும் என்று கொல்லவே யில்லை. கமார் பத்து இட்டலிக்குமேல் சாப்பிட்டது. இரண்டு செம்புக் காப்பினையும் வயிற்றில் வயற்றிக்கட்டியது. வயிறு வெடித்து விடும்போல் ஆடுவிட்டது. ஆக்காத தினையியது. எழுந்திருக்கவே முடியவில்லை. மெழுவாகச் சென்று படுத்துக்கொண்டது.

பகல் பன்னரின்டு பணிக்கு மாப்பிள்ளையச் சாப்பிடக் கூப்பிட்டார்கள். படிபே வில்லாதிருந்தும் மாப்பிள்ளையகிய குரங்குக்குடி எழுந்துபோய் இலையில் உட்கார்ந்தது. ஸட்டு, வடை, பாயாம், முதலியவற்றை வாரி வாரி உள்ளே விட்டது. வடிரு பாயர் என்று வெடித்தது. உயிரும் மார் என்று போய்விட்டது. (ஆடையால்)

எனதுபுர் அவாவுமிறி சாப்பிடக்கூடாது.

14. மூர்க்கரோடு இணக்கேல்

மூர்க்கரோடு—அறிவிள்ளாத மாடர்களோடு, இணைக்கூட்டுத் தீவினைக் கெய்யாதே.

ஒரு காட்டில் ஒரு தாய்க் குதிரை இருந்தது. அதற்கு ஓர் ஶயான குட்டி உண்டு. அக்குதிரைக்குடி, ஒரு முரட்டுக் குணம் உடைய புலிக்குடியோடு சினைக்கம் செய்து வந்தது. தாய்க்குதிரை தடுத்துப் பார்த்தது. குட்டிக் குதிரை கேட்கவில்லை.

ஒருநாள் புலிக்குடியேடி குதிரைக்குடியையும் கூட்டிக் கொண்டு, ஒரு யானைக்குடியோடு சண்டை போட்டது. யானைக்குடியை எதிர்த்து அடித்தது. புலிக்குடியேடி சமா வித்துக் கொண்டது. ஆனால் குதிரைக்குடியால் அடி தாங்க முடியவில்லை. அழுகொண்டே தாய்க்குதிரையினிடம் ஓடி நடந்ததைச் சொல்லிற்று. தாய் குட்டியைப் பார்த்து, புலிக்குடியோடு சேர்ந்தால் இப்படித்தான் அடி கிடைக்கும் என்று புத்தி புகட்டியது.

மற்றெருநாள் புலிக்குடியை குதிரைக்குடியும் விளையாடிக்கொண்ட டிருந்தன. அப்போது அவ்வழியே ஒரு கரடிக்குடி வந்தது. உடனே புலிக்குடியேடி குதிரைக்குடியைப் பார்த்து, இக்கரடிக்குடியோடு சண்டைபோடலாம் வா என்று கூப்பிட்டது. அதற்குக் குதிரைக்குடி, ஐயையோ ! நான் சண்டைக்கு வரவே மாட்டேன் ; என் அம்மா அடிப்பாள் என்று மறுத்துவிட்டது. மறுபடியும் சண்டைக்கு வரவேண்டும் என்று புலிக்குடியேடி வற்புறுத்தியது. வரவே முடியாது என்று குதிரைக்குடி பிடி வாதும் செய்தது. உடனே முரட்டுப் புலிக்குடிக்குக் கோபம் வரக் குதிரைக்குடியை நன்றாக அடித்து விட்டது. அடி தாங்க முடியாமல் குதிரைக்குடி இறந்துவிட்டது. (ஆடையால்)

மூர்க்கர்களோடு சினைக்கம் செய்யக்கூடாது.

15. வைந்துத் துயில் எழு

ஒரு குடியிருப்பில் ஒரு விடுவில் போன்னான். போடுவதை வாங்கி இரண்டு மின்ஜோகள் இருந்தார்கள். போன்னான் ஆத்துவான். முழுச் சோம்பேறி. கால்யில் எட்டு மணிக்குத்தான் எடுத்திருப்பான். பொடியன் இலைய வன். விடியாத்தாலும் ஒருத்த மணிக்கே எழுந்துவிடவான். நாகான் கடினி கால்வாந் தோழவான். பாடங்களைப் படிப்பார்கள். எட்டு மணிக்கேஸ்லாம் பள்ளிக்கலைம் போன் விடுவான்.

ஒருதுவன் விடியாத்தாலுமில் அவர்களின் தாப் தந்தை உர் படிவைப் படிக்கி பூர்ப்பட்டார்கள். போன்னான் எழுப்பினுஞ்கள். எழுந்திருக்கலில்லை. போடியாமட்டும் அஞ்சித்துக்கொண்டு போன்விட்டார்கள்.. போன்னான் எழுந்து ஏழங்கி போனான்.

மற்றிருந்தான் பள்ளிக்கலைத்திடல். காலை எட்டுமணிக்குத் திடீரோன்று அதிகாரி வந்துவிட்டார். மின்ஜோக்கைப் பார்வையிட்டார். எல்லாப் பின்ஜோக்கும் ஒவ்வொரு கலைப் புத்தகம் இனும் கொடுத்துவிட்டுச் சென்றார். போன்னான் அப்போதுநான் தூக்கத்தை விட்டு எழுந்தான். ஆர் அமர், ஓர்பது மணிக்குப் பள்ளிக்கலைம் வந்தான். எல்லாப் பின்ஜோக்கும் கலைப் புத்தகம் வைத்தி குப்பதைப் பார்த்து ஏழாந்து போனான். விடியற் காலை யில் எழுந்திருக்காரதால், அவனுக்குச் சறு சறுப்பும் உண்டாகவில்லை. பாடமும் பதியவில்லை. எல்லோரும் அவனை முன்னாம் என்று என்னம் செய்தார்கள். (ஆவக்யான்)

விடியற்காலையிலேயே தூக்கத்தை விட்டு எழுந்திருக்க வேண்டும்.

இரண்டாம் பகுதி முற்றிற்று.

வித்துவான், சுந்தர-சண்முகனுர் எழுதியுள்ள

பாட புத்தகங்கள்:

திருக்குறள் தெவிவுரை—1. விலை அனு 3.

குறிப்பிட்ட 50 திருக்குறளுக்கு, அதிகாரப்பெயரும், அதன் ஜாக்காரும், தெவிவுரை பதவுரையும், கருத்துரையும், எழுவாய் பனிலைகளும், மாதிரிக் கேள்விகளும், மாணவருக்கேற்ப இனிய விய நடையில் எழுதப்பட்டுள்ளன. இது உயர் நிலைப்பள்ளி நிலை பாரதத்திற்கு உரியது.

திருக்குறள் தெவிவுரை—2. விலை அனு 4.

குறிப்பிட்ட 60 திருக்குறளுக்குத் தெவிவுரை. உயர்நிலைப் பள்ளி இரண்டாம் பாரதத்திற்குரியது.

திருக்குறள் தெவிவுரை—3. விலை அனு 5.

குறிப்பிட்ட 70 திருக்குறளுக்குத் தெவிவுரை. உயர்நிலைப் பள்ளி மூன்றாம் பாரதத்திற்குரியது.

ஆத்திதழ் அமிழ்தம்—விலை அனு 5.

(குழந்தைக் கதை மலர்) இது ஆரம்பச் சிறுவகுப்புக்களுக்கு உரியது.

குழந்தைப் பாட்டு—விலை அனு 3.

இந்நாலில், குழந்தைச் சிறுவருக்கு ஏற்ற இனிய எனிய 40 பாட்டுக்கள் மெட்டுக்கண்டன் எழுதப்பட்டுள்ளன. இது ஆரம்பச் சிறுவகுப்புக்களுக்கு உரியது.

சிறுவர் செய்யுட்சோலை—விலை அனு 4.

பாரதியார் முதலிய கவிஞர்களின் கவிகட்டுத் தெவிவுரை. சிறுவர்க்கு ஏற்பாடு செய்துத்து.

கிடைக்குமிடம் :

பைந்தமிழ்ப் பதிப்பகம்,

61—பி, வைதியர் தெரு, புதுச்சேரி.
(புத்தகக் கண்களிலும் கிடைக்கும்)